

FIRST INFORMATION REPORT

முதல் தகவல் அறிக்கை
(Under Section 154 Cr.P.C.)
(கு.ந.வி.தொ.பிரிவு 154 இன் கீழ்)

TAMIL NADU POLICE
INTEGRATED INVESTIGATION FORM-I

C 8102097

1. District : DVAC PS: DVAC HORI Year: 2018 FIR No.: 8 Date: 24.07.2018
மாவட்டம் காவல்நிலையம் ஆண்டு முத.அ. எண் நாள்
2. (i) Act சட்டம்: Prevention of Corruption Sections பிரிவுகள்: 7.13(a) & 13(d)
(ii) Act சட்டம்: Act 1988. Sections பிரிவுகள்:
(iii) Act சட்டம்: Cr.p.c Sections பிரிவுகள்: 102
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும் :
3. (a) Occurrence of Offence Day : Date from : 23.7.2018 Date to : 24.07.2018
குற்ற நிகழ்வு நாள் நாள் முதல் நாள் வரை
Time Period : Time from : 16.30 hrs Time to : 02.30 hrs
நேர அளவு நேரம் முதல் நேரம் வரை
(b) Information Received at PS. Date : 24.07.2018 Time : 17.00 hrs
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள் நேரம்
(c) General Diary Reference : Entry No(s) Time : 17.30 hrs
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண் 24.07.2018 நேரம்
4. Type of Information : Written/ Oral :
தகவலின் வகை : எழுத்து மூலம் / வாய் மொழியாக Written
5. Place of Occurrence (a) Direction and Distance from PS: 16 kms North - East
குற்ற நிகழ்விடம் (அ) காவல்நிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்
Beat Number : (b) Address : 010. Deputy Director of Agriculture
முறைக் காவல் எண் முகவரி Directorate of Agriculture, (Fertilizer)
No. 1, Wallajah Road, Chepauck, Chennai-2.
(c) In case outside limit of this Police Station, then the Name of P.S : District :
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்
6. Complainant / Informant (a) Name : Tmt. P. Sarala (b) Father's/ Husband's Name :
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர் தந்தை / கணவர் பெயர்
(c) Date / Year of Birth : (d) Nationality : (e) Passport No. :
நாள் / பிறந்த ஆண்டு நாட்டினம் வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்
Date of Issue : Place of Issue :
வழங்கப்பட்ட நாள் வழங்கப்பட்ட இடம்
(f) Occupation : Dy. Inspection (g) Address : Collectorate, Chennai
தொழில் cell officer முகவரி
7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள்
(தேவையெனில் தனித்தாள் இணைக்கவும்)
T. A. Saravai, Deputy Director of Agriculture (Fertilizer)
Directorate of Agriculture, Chepauck, Chennai-2 and others
8. Reasons for delay in reporting by the complainant / Informant:
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்
No delay

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)
கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)

10. Total value of properties stolen / involved :
கனவாடப்பட்ட / களவிற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு

Rs. 3,97,500/-

11. Inquest Report / Un-natural death Case No. if any:
பிண விசாரணை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு எண் ஏதேனும் இருந்தால்

12. FIR Contents (Attach separate sheet, if required) :
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

FIR Content is annexed in Separate sheets

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed Ins. M. Bakha Rank Ins. P. S. to take up the investigation / Refused Investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையிட்டல் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் பதவி நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

மு.த.அ. குற்றமுறையிட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb Impression of the Complainant/ Informant
குற்றமுறையிட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் / பெருவிரல் இரேகைப் பதிவு

Signature of the Officer in-charge, Police Station
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

M. KUMARAGURUPARAN
Deputy Superintendent of Police,

Special Investigation Cell-II

Vigilance and Anti Corruption
Name: செய்யி
Rank: நிலை No. 666

Alandur, Chennai - 600 016.

15. Date & Time of despatch to the court:
நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

24.7.18 / 19.45 hrs.

24.7.2018

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையக குற்ற எண்.8/2018 பிரிவு 7, 13(2) உ/இ 13(1)(d) ஊழல் தடுப்பு சட்டம் 1988 மற்றும் கு.வி.மு.ச பிரிவு 102 வழக்கின் முதல் தகவல் அறிக்கை வரிசை எண்.12 ன் தொடர்ச்சி பின்வருமாறு.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு (2) துணைக் கண்காணிப்பாளர் ம.குமரகுருபரன் ஆகிய நான் 24.07.2018 அன்று 17.00 மணியளவில் எனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது திருமதி.பா.சரளா, வட்டாட்சியர்/ மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்பவர் கொடுத்த புகார் மனுவின்பேரில் உத்தரவு பெற்று மனுவின் தன்மைக்கேற்ப ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையக குற்ற எண்.8/2018 பிரிவு 7, 13(2) உ/இ 13 (1) (d) ஊழல் தடுப்பு சட்டம் 1988 மற்றும் கு.வி.மு.ச பிரிவு 102 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தேன். மனுவின் விபரம் பின்வருமாறு அனுப்புநர் திருமதி.பா.சரளா, வட்டாட்சியர்/ மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை-1, பெறுநர் காவல் துணை கண்காணிப்பாளர், சிறப்பு புலனாய்வு பிரிவு-2, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, ஆலந்தூர், சென்னை-16. அ/307/2018 நாள்-24.07.2018, அய்யா, பொருள்- இருதுறை திடீர் கூட்டுத் தணிக்கை- சென்னை-5, சேப்பாக்கம், வேளாண்மை இயக்குநரக அலுவலகத்திலுள்ள வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) அவர்களின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இருதுறை திடீர் கூட்டுத் தணிக்கை நாள் 23.07.2018- ஆய்வு குறிப்பு அனுப்புதல்- தொடர்பாக. சென்னை மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் மற்றும் சென்னை, சிறப்பு புலனாய்வு பிரிவு-2, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இணைந்து இருதுறை திடீர் கூட்டுத் தணிக்கை இன்று 23.07.2018ம் தேதி சென்னை-5, சேப்பாக்கம், வேளாண்மை இயக்குநரக அலுவலகத்திலுள்ள வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) அவர்களின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரு துறை திடீர் கூட்டுத் தணிக்கையின்போது மேற்படி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் மொத்தம் ரூ.3,97,500/- (ரூபாய் மூன்று இலட்சத்து தொன்னூற்று ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேற்படி கூட்டுத் தணிக்கை நடவடிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கைக்குரிய, ஒப்பம்// சரளா, மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர், சென்னை-1. இணைப்பு மேற்கண்டவாறு. Madam, Received the letter at 17.00 hrs this day and registered a case in V&AC Headquarters Cr.No.8/2018 u/s 7,

13(2) r/w 13(1)(d) of the Prevention of Corruption Act 1988 and 102 CrPC this day (24.7.2018) at 19.00 hrs. Sd/- M.KUMARAGURUPARAN, DSP/SIC-2 24.7.18

சென்னை மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர் மற்றும் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சிறப்புப் புலனாய்வுக்குழு காவல் துணைக் கண்காணிப்பாளர் இணைந்து இன்று (23.07.2018) சென்னை-5, சேப்பாக்கம், வேளாண்மை இயக்குநரக அலுவலகத்திலுள்ள வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) அவர்களின் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இருதுறை கூட்டுத்தணிக்கை.

<p>இருதுறை கூட்டுத்தணிக்கை மேற்கொண்ட அலுவலர்கள்:</p>	<ol style="list-style-type: none"> 1. திருமதி.பா.சரளா, மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலர், சென்னை மாவட்டம், சென்னை-1. 2. திரு.ம.குமரகுருபரன், காவல் துணைக் கண்காணிப்பாளர், சிறப்புப் புலனாய்வுக்குழு-2, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சென்னை-16. 3. திரு.ச.வள்ளிநாயகம், காவல் ஆய்வாளர், சிறப்புப் புலனாய்வுக்குழு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சென்னை-16. 4. திருமதி.எஸ்.மலர்கொடி, காவல் ஆய்வாளர், சிறப்புப் புலனாய்வுக்குழு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சென்னை-16.
--	---

சென்னை-5, சேப்பாக்கம், வேளாண்மை இயக்குநரக அலுவலகத்திலுள்ள வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) திரு.ஆ.சங்கர் அவர்கள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெறும் இன்று அதிக அளவில் முறைகேடுகள்

நடப்பதாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, சிறப்பு புலனாய்வுப்பிரிவு-2 அலுவலகத்திற்கு நம்பகமான தகவல் கிடைத்தது. இந்த தகவலை அலுவலக பொது நாட்குறிப்பில் இன்று (23.07.2018) பகல் சுமார் 12 மணியளவில் மேற்படி துணைக் காவல் கண்காணிப்பாளர் பதிவு செய்தார். பின் இந்த தகவலை சென்னை மாவட்ட ஆய்வுக்குழுவில் பணியிலிருந்த துணை ஆய்வுக்குழு அலுவலர் திருமதி.பா.சுளா அவர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் மேற்படி துணைக்காவல் கண்காணிப்பாளர் தனது அணியினருடனும் துணை ஆய்வுக்குழு அலுவலரும் மேற்படி திரு.ஆ.சங்கர் பணிபுரியும் சென்னை சேப்பாக்கத்திலுள்ள வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் அருகே மாலை சுமார் 4.30 மணியளவில் ஆய்வு மேற்கொள்வதற்காக வந்து சேர்ந்தோம். அப்போது மேற்படி திரு.ஆ.சங்கர் அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 31 மாவட்டங்களிலுள்ள வேளாண் உதவி இயக்குநர்கள் (தரக்கட்டுப்பாடு) ஆகியோர்களை வைத்து முதல் தளத்திலுள்ள கூட்டரங்கில் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. பின்னர் கூட்டம் முடிந்து மேற்படி ஆ.சங்கர் அவர்கள் தரைதளத்தின் கிழக்கு பகுதியிலுள்ள அவரது அறைக்கு இன்று மாலை சுமார் 7 மணியளவில் சென்றார். சிறிது நேரம் காத்திருந்துவிட்டு தணிக்கை குழுவினர் திரு.ஆ.சங்கர் அவர்களின் அறைக்குள் சுமார் 7.30 மணிக்கு சென்றனர். அப்போது மேற்படி திரு.சங்கர் அவர்கள் தனது அலுவலக அறையில் கிழக்கு பார்த்து அமர்ந்திருந்தார். அவரின் இருக்கைக்கு எதிரே போடப்பட்டிருந்த மூன்று ரோலிங் சேர்களில் வரிசையாக இரண்டு பேர்கள் அமர்ந்திருந்தனர். மேற்படி திரு.சங்கர் அவர்களின் அறையின் கதவின் அருகில் சிலரும் மேற்படி இயக்குநரக தரைதள வராண்டாவில் சிலரும் நின்றிருந்தனர். வெளியிலுள்ளவர்களை அலுவலகத்திற்கு உள்ளே வராதவாறும், அலுவலகத்தில் உள்ளே உள்ளவர்களை வெளியே செல்லாதவாறும் செய்து அலுவலகத்தின் பிரதான கதவு அடைக்கப்பட்டது.

மேற்படி திரு.ஆ.சங்கர் அவர்களை தணிக்கைக் குழுவினர் அறிமுகம் செய்து கொண்டு அவரிடமிருந்த பணம் குறித்து கேட்க திரு.சங்கர் அவர்கள் தனது மேஜை மீதிருந்த கருப்பு நிற TYCOON என்று எழுதப்பட்ட மடிக்கணிணி பையை எடுத்து ஆஜர் செய்தார். அந்த பையின் இரண்டாவது அறையை திறந்து பார்த்த போது அதில் வெள்ளை நிற கவர்களில் பணமும், CK PEARLS & GEMS PVT.LTD Changamal Kedarnath என்று அச்சிடப்பட்ட மஞ்சள் நிற நகைப்பையில் ஒரு தங்க வளையலும், மூன்றாவது அறையில் ஆவணங்களும் இருந்தது. முதலாவது இருந்த கவரில் 500 ரூபாய் நோட்டுகள் 50 இருந்தது. இரண்டாவது உள்ள கவரில் 100 ரூபாய் நோட்டுகள் 21ம் இருந்தது. மூன்றாவது இருந்த கவரில் 50 ரூபாய் நோட்டுகள் 30ம் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் 20ம் இருந்தது. நான்காவதாக இருந்த கவரில் 200 ரூபாய் நோட்டுகள் 10ம், 10 ரூபாய் நோட்டுகள் 20ம் இருந்தது. ஐந்தாவதாக CK PEARLS & GEMS PVT.LTD Changamal Kedarnath என்று அச்சிடப்பட்ட மஞ்சள் நிற நகைப்பையில் சுமார் 3 சவரன் எடையுள்ள (எடை சங்கர் அவர்களால் கூறப்பட்டது) பச்சை மற்றும் சிவப்பு பூக்கள் பதித்த மேற்படி தங்க வளையல் இருந்தது.

திரு.ஆ.சங்கர் அவர்களிடமிருந்த மொத்த பணம்

கவர் எண்.	ரூபாய் மதிப்பு	எண்ணிக்கை	மொத்தம் ரூ.
1	500	50	25,000/-
2	100	21	2,100/-
3	50	30	1,500/-
	10	20	200/-
4	10	20	200/-
	200	10	2,000/-
		மொத்தம்	31,000/-

திரு.ஆ.சங்கர் அவர்களிடமிருந்த ஆவணங்கள்

ஆவணம்	
1	வெள்ளை நிற கோடு போட்ட Pending என்று தலைப்பின்கீழ் இருபுறமும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தொகைகளை குறிக்கும் துண்டு சீட்டு ஒன்று.
2	வெள்ளை நிற தாளில் Ganga Cauvery Fertiliser Corporation Reanalysis Pending Files என்று கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்புறத்தில் உரக் கம்பெனிகளின் பெயர்களும் அவற்றிற்கு எதிரே அதன் தொகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3	வெள்ளை நிற துண்டுச்சீட்டில் பச்சை நிற மையினால் பெயர்கள் மற்றும் எண்கள் எழுதப்பட்டுள்ளது.
4	திருமதி.எஸ்.சாந்தி, கபெ.திரு.சங்கர் என்பவர் பெயரிலுள்ள TOYOTA Order Booking Form.
5	திரு.ஆ.சங்கர் பெயரிலுள்ள இந்தியன் வங்கி சென்னை பல்கலைக்கழக வளாகக் கிளை, பாஸ் புத்தக நகல் (கணக்கு எண்.6618271536)
6	திரு.ஆ.சங்கர் பெயரிலுள்ள 14.09.2017 தேதியிட்ட இந்தியன் வங்கி சென்னை பல்கலைக்கழக வளாகக் கிளை செலுத்துச் சீட்டு (ரூ.3,012)
7	ரத்து செய்யப்பட்ட திரு.ஆ.சங்கர் பெயரிலுள்ள ஆக்சிஸ் வங்கி கள்ளக்குறிச்சி கிளையின் வரைவோலை எண்.098811 (கணக்கு எண்.915010053918015)
8	14.05.2016 தேதியிட்ட திரு.ஆ.சங்கர் பெயரிலுள்ள சீட்டு கட்டிய சிட்டை.
9	விழுப்புரம் பல்லவன் கிராம வங்கி திரு.ஆ.சங்கர் பெயரிலுள்ள 19.02.2016 தேதியிட்ட செலுத்துச் சீட்டு (ரூ.50,000/-) (கணக்கு எண்.10006876862)
10	விழுப்புரம் பல்லவன் கிராம வங்கி திரு.ஆ.சங்கர் பெயரிலுள்ள வங்கி கணக்கு அட்டை (கணக்கு எண்.10006876862)
11	திரு.ஆ.சங்கர் பெயரிலுள்ள ஜெயப்பிரியா சிட் பன்ட்ஸ் பிரைவேட் லிமிட்,

	பண்ருட்டி, கடலூர், கீட்டு கட்டும் சிட்டை.
12	Joyalukkas Jewellery என்ற நிறுவனம் திரு.ஆ.சங்கர் அவர்களுக்கு தங்க நாணயம் வாங்கியதற்காக வழங்கிய 24.05.2018 தேதியிட்ட பில் ஒன்று.

திரு.ஆ.சங்கர் அவர்களிடம் மேற்படி நான்கு கவர்களில் உள்ள மொத்த பணம் ரூ.31,000/- குறித்து கேட்டதற்கு மௌனமாக இருந்தார். மேற்படி பணம் லஞ்சப்பணமாக இருக்கலாம் என்ற தகுந்த ஐயத்தின் அடிப்படையில் அந்த பணம் மேல்விசாரணைக்காக கைப்பற்றப்பட்டது. மேற்படி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரிடமிருந்த பணம் ரூ.2,500/- அவருடைய சொந்த பணம் என்று கூறியதால் ரூ.2,500/- அவரிடமே திருப்பி அளிக்கப்பட்டது.

மேற்படி ஆ.சங்கர் அவர்களின் இருக்கைக்கு எதிரே உள்ள இருக்கையில் வடக்கிலிருந்து முதலாவதாக அமர்ந்திருந்த நபரை கேட்ட போது அவர் தன் பெயர் ஜிஜ் பி ஜோசப் என்றும் தனது சொந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வன்டன்மேடு என்றும் தனது தந்தை பெயர் தாமஸ் ஜோசப் என்றும் தெரிவித்தார். தான் High Range Fertilisers என்ற கம்பெனியை கேரளாவில் நடத்தி வருவதாகவும் அதன் கிளை நிறுவனம் தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கி வருவதாகவும் அந்த நிறுவனத்தின் சார்பில் Neem Cake தயார் செய்து மார்கெட்டிங் செய்வதற்கு Wholesale dealer License பெறுவதற்கு Application Form'A1' தயார் செய்து கொண்டு வந்து மேற்படி டி.டி திரு.சங்கர் அவர்களை பார்த்து அளிப்பதற்காக வந்ததாக தெரிவித்தார். அவரிடமிருந்த Form'A1' Memorandum of Intimation மொத்தம் 45 பக்கங்கள் கொண்டது, விசாரணைக்காக கைப்பற்றப்பட்டது. அவரிடமிருந்த பணம் குறித்து கேட்க ஒரு வெள்ளை நிற கவரில் 2000 ரூபாய் நோட்டுகள் 12ம், 100 ரூபாய் நோட்டுகள் 10ம் ஆக மொத்தம் ரூ.25,000/- இருந்தது. இந்த பணம் தவிர அவரிடம் மேலும் 500 ரூபாய் நோட்டுகள் 4 அவரது மணிபர்சில் இருந்தது. கவரில் இருந்த பணம் குறித்து திரு.ஜிஜ் பி ஜோசப் அவர்களிடம் கேட்டபோது அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. எனவே மேற்படி ரூபாய் 25,000/- லஞ்சம் கொடுக்க கொண்டு வந்ததாக இருக்கலாம் என்ற ஐயத்தின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டது. அவரிடம் பர்சில் இருந்த பணம் ரூ.2,000/- குறித்து கேட்டதற்கு தான் சொந்த செலவிற்காக எடுத்து வந்ததாக கூறினார். சொந்த செலவிற்காக எடுத்து வந்ததாக கூறிய பணம் ரூ.2,000/- அவரிடமே திருப்பி அளிக்கப்பட்டது. மேற்படி ஜிஜ் பி ஜோசப் அவர்களை தொடர்ந்து அவரது மகன் ஜோசப் ஜிஜ் அமர்ந்திருந்தார். அவரிடம் கேட்டபோது தனது அப்பா ஜிஜ் பி ஜோசப் என்பவருக்கு சென்னை பற்றி தெரியாததால் அவருக்கு உதவுவதற்கு வந்ததாகக் கூறினார். மேலும் தான் சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிப்பதாகக் கூறினார். மேற்படி ஜோசப் ஜிஜ் அவர்களிடம் உள்ள பணம் குறித்து கேட்க அவர் தான் வைத்திருந்த மணிபர்சை எடுத்து ஆஜர் செய்தார். அதில் 2000 ரூபாய் நோட்டுகள் 3ம், 100 ரூபாய் நோட்டுகள் 36ம், 20 ரூபாய் நோட்டுகள் 2ம், 10 ரூபாய் நோட்டுகள் 6ம் ஆக மொத்தம் ரூ.9,700/- இருந்தது. இந்த பணம் குறித்து ஜோசப் ஜிஜ் அவர்களிடம் கேட்டதற்கு தனது தந்தை தனக்கு உடை வாங்குவதற்கு

கொடுத்ததாகக் கூறினார். மேற்படி விளக்கத்தை ஏற்றுக்கொண்டு ரூ.9,700/-ம் திரு.ஜோசப் ஜிஜ் அவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மேற்படி திரு.சங்கர் அவர்களின் அலுவலகத்திற்கு வெளியில் நின்றிருந்த நபர்களில் ஒருவரை கேட்டபோது தன் பெயர் T.சந்திரசேகரன் என்றும் தூத்துக்குடி முத்தையாபுரத்திலுள்ள SPIC நிறுவனத்தில் Deputy Manager-Marketing ஆக பணிபுரிவதாக கூறினார். தனது நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள உரக்கடைகளுக்கு உரம் விற்பனை செய்வதாகவும் இந்த விற்பனையை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தங்களுக்கு அளிக்கும் மாதாந்திர உர விநியோக திட்டத்தின்படி வழங்கி வருவதாகவும் அதை வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) மேற்பார்வையிடுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து வேளாண் இயக்குநர் அலுவலகத்திலிருந்து தனக்கு கடந்த 12.07.2018 நாளிட்ட அழைப்பு கடிதம் வந்ததாகவும் அதன் அடிப்படையில் தான் இன்று திரு.ஆ.சங்கர் அவர்களால் இன்று நடத்தப்பட்ட மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு அவரை பார்த்துவிட்டு செல்லவிருப்பதாகக் கூறினார். திரு.T.சந்திரசேகரனிடமிருந்த பணம் குறித்து கேட்டதற்கு அவர் தனது மணிபர்சிலிருந்து ஆஜர் செய்த பணத்தை ஆய்வு செய்தபோது அதில் 500 ரூபாய் நோட்டுகள் 15ம், 100 ரூபாய் நோட்டுகள் 2ம், 50 ரூபாய் நோட்டு 1ம், 20 ரூபாய் நோட்டு 1ம், 10 ரூபாய் 1ம், 5 ரூபாய் நோட்டு 1ம் ஆக மொத்தம் ரூ.7,795/- இருந்தது. மேற்படி பணம் தனது சொந்த செலவிற்காக கொண்டு வந்ததாக திரு.சந்திரசேகரன் கூறினார். இந்த பதில் ஏற்புடையதாக இருந்ததால் மேற்படி ரூ.7,795/- அவரிடமே திருப்பி அளிக்கப்பட்டது. திரு.சந்திரசேகரன் அவர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம் விசாரணைக்காக பெறப்பட்டது.

மேற்படி திரு.ஆ.சங்கர் அவர்களின் அறைக்கு வெளியே நின்றிருந்த நபர் குறித்து கேட்டபோது அவர் தன் பெயர் திருமதி.வித்யா என்றும் தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு)ஆக பணிபுரிவதாகவும் இன்று (23.07.2018) வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) திரு.ஆ.சங்கர் அவர்களால் நடத்தப்பட்ட மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கூட்டம் முடிந்து திரு.ஆ.சங்கர் அவர்களை பார்த்துவிட்டு செல்வதற்காக இருப்பதாகக் கூறினார். அவரிடமுள்ள பணம் குறித்துக் கேட்க தான் வைத்திருந்த சிகப்பு நிற கைப்பையை ஆஜர் செய்தார். அதில் பணம் ரூ.91,500/- இருந்தது. அந்த ரூபாய் நோட்டுக்களின் விவரம்

வரிசை எண்.	ரூபாய் மதிப்பு	எண்ணிக்கை	மொத்தம் ரூ.
1	2000	30	60,000/-
2	500	61	30,500/-
3	200	5	1,000/-
		மொத்தம்	91,500/-

இந்த ரூபாய் நோட்டுகள் பற்றி கேட்டதற்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திற்கு வரும்போது 31 மாவட்டங்களில் பணியாற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் (தரக்கட்டுப்பாடு) ஒவ்வொருவரும் பணம் வழங்க வேண்டும், அந்த பணத்தை சுழற்சி முறையில் ஏதாவது ஒரு வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) பொறுப்பேற்று அனைத்து தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர்களிடம் பணம் வசூல் செய்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தும் வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) அவர்களுக்கு அளிக்க வேண்டும். இதுதான் வழக்கம். அதுபோன்று ஜூலை 2018ம் மாதத்திற்காக அனைத்து உதவி வேளாண்மை இயக்குநர்களிடமிருந்து (தரக்கட்டுப்பாடு) தலா ரூ.3,000/- வசூல் செய்து தர வேண்டும் என்று வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) திரு.ஆ.சங்கர் அவர்கள் தன்னை மிரட்டியதாகவும் அவ்வாறு செய்யவில்லை என்றால் தான் நிம்மதியாக பணி செய்யமுடியாது என்று மிரட்டியதாகவும், இந்த முறை தனது சுழற்சி என்றும் கூறியதால் இன்று மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திற்கு வந்த 30 வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர்கள் தன்னிடம் தலா ரூ.3,000/- கொடுத்ததாகவும் தன்னுடைய பணம் ரூ.3,000/- சேர்த்து மொத்தம் ரூ.93,000/- வைத்திருந்ததாகவும் அதில் செலவு போக மீதம் ரூ.91,500/- திரு.சங்கர் அவர்களிடம் ஒப்படைப்பதற்கு வைத்திருப்பதாகக் கூறினார். இந்த பணம் திரு.சங்கர் அவர்களுக்கு கொடுக்கும் லஞ்சப்பணம் என்பதை அறிந்து மேற்படி ரூபாய் 91,500/- கைப்பற்றப்பட்டது. இதுதவிர திருமதி.வித்யா அவர்களிடம் பர்சில் இருந்த பணம் ரூ.3,950/- குறித்து கேட்டதற்கு தனது சொந்த செலவிற்காக கொண்டு வந்த பணம் என்று கூறியதால் மேற்படி ரூ.3,950/- அவரிடமே திருப்பி அளிக்கப்பட்டது.

மேற்படி திரு.ஆ.சங்கர் அவர்களின் அறைக்கு வெளியே நின்றிருந்த மற்றொரு நபர் குறித்து கேட்டபோது அவர் தன் பெயர் திரு.வினோத் த/பெ.மனோகரன் என்றும் தான் Greentech Fertilizer Corporation, No.10/1, 10/2A, Kattuvellanthal, Thiruvannamalai என்ற நிறுவனத்தின் Directorஆக இருப்பதாகக் கூறினார். தனது நிறுவனம் குருணை உரம் தயார் செய்து விற்பனை செய்வதாகவும், சமீபகாலமாக குருணை உரம் தயார் செய்யும் நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் வழங்குவதை அரசு நிறுத்தி வைத்திருந்ததாகவும், அதை மறுபடியும் வழங்க உள்ளதாக உத்தரவு போடப்பட்டிருப்பதை அறிந்து தானும் திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் மூலப்பொருள் வழங்க கேட்டு விண்ணப்பம் அளித்திருப்பதாகவும், அதற்கான அப்புரவல் பற்றி அறிவதற்காக சென்னையிலுள்ள வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) திரு.ஆ.சங்கர் அவர்களை பார்க்க வந்ததாகவும் ஆய்வுக் கூட்டம் முடிந்து வந்த திரு.சங்கர் அவர்களை அவரது அறையில் பார்த்தபோது கூட்டமாக ஆட்கள் இருந்ததால் நான் வெளியில் காத்திருப்பதாகக் கூறினார். திரு.ம.வினோத் அவர்களிடம் உள்ள பணம் குறித்து கேட்டதற்கு முதலில் தனது பேண்டின் வலது பக்க பாக்கெட்டிலிருந்து எடுத்து ஆஜர் செய்த Richardson & Cruddas (1972) Ltd. என்று அச்சிடப்பட்ட காக்கி கவரை ஆய்வு செய்த போது அதில் பணம் ரூ.2,50,000/- இருந்தது. அந்தப் பணத்தின் விவரம்

வரிசை எண்.	ரூபாய் மதிப்பு	எண்ணிக்கை	மொத்தம் ரூ.
1	2000	100	2,00,000/-
2	500	100	50,000/-
		மொத்தம்	2,50,000/-

இந்த பணம் குறித்து கேட்டதற்கு திரு.வினோத் விளக்கம் ஏதும் சொல்லவில்லை. இந்த பணம் திரு.ஆ.சங்கர் அவர்களுக்கு வழங்க இருந்த லஞ்சப்பணம் என்ற உரிய சந்தேகத்தின் அடிப்படையில் மேல்விசாரணைக்காக கைப்பற்றப்பட்டது. இதுதவிர திரு.வினோத் அவர்களின் மணிபாசில் ரூ.13,500/- இருந்தது. (ரூ.2,000x6 + ரூ.500x3= ரூ.13,500/-). மேற்படி பணம் ரூ.13,500/- குறித்து திரு.வினோத் அவர்களிடம் கேட்டதற்கு தனது சொந்த செலவிற்காக எடுத்து வந்த பணம் என்று கூறினார். இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு ரூ.13,500/- அவரிடமே திருப்பி அளிக்கப்பட்டது.

இறுதியில் விசாரணைக்காக மொத்த பணம் ரூ.3,97,500/- மற்றும் மேற்படி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. திரு.ஆ.சங்கர் அவர்களிடமிருந்த தங்க வளையல் குறித்து அவரிடம் கேட்டதற்கு தனது மனைவிக்கு சொந்தமான வளையல் என்றும் அதை மாற்றுவதற்காக கொண்டு வந்ததாக கூறினார். மேற்படி விளக்கம் ஏற்புடையதாக இருந்ததால் அந்த தங்க வளையல் அவரிடமே திருப்பி அளிக்கப்பட்டது.

இந்த தணிக்கையின்போது வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) திரு.ஆ.சங்கர் அவர்களின் அலுவலகத்தின் அருகே நின்றிருந்த 5 நபர்களை அழைத்து விசாரணை செய்யப்பட்டது. ஒருவர் திருச்சி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திரு.நா.விநாயகமூர்த்தி ஆவார். இவரிடம் தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திருமதி.வித்யா அவர்களிடம் இன்று கொடுத்த பணம் ரூ.3,000/- குறித்து கேட்க பொது நிதி மற்றும் சட்ட நிதியாக இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் ரூ.3,000/-த்தை திருமதி.வித்யாவிடம் கொடுத்ததாக கூறினார்.

இரண்டாவது நபர் திண்டுக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திரு.பெ.சுருளியப்பன் ஆவார். இவரிடம் தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திருமதி.வித்யா அவர்களிடம் இன்று கொடுத்த பணம் ரூ.3,000/- குறித்து கேட்க சட்ட நிதிக்காகவும், கொடி நாள் நிதிக்காகவும் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் ரூ.3,000/-த்தை திருமதி.வித்யாவிடம் கொடுத்ததாக கூறினார்.

முன்றாவது நபர் புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திரு.மா.ஆதிசாமி ஆவார். இவரிடம் தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திருமதி.வித்யா அவர்களிடம் இன்று கொடுத்த பணம் ரூ.3,000/- குறித்து கேட்க சட்ட நிதிக்காகவும், கொடி நாள் நிதிக்காகவும் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் ரூ.3,000/-த்தை திருமதி.வித்யாவிடம் கொடுத்ததாக கூறினார்.

நான்காவது நபர் சேலம் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திரு.சீ.நாகராஜன் ஆவார். இவரிடம் தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திருமதி.வித்யா அவர்களிடம் இன்று கொடுத்த பணம் ரூ.3,000/- குறித்து கேட்க சட்ட நிதிக்காகவும், கொடி நாள் நிதிக்காகவும் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் ரூ.3,000/-த்தை திருமதி.வித்யாவிடம் கொடுத்ததாக கூறினார்.

ஐந்தாவது நபர் கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திரு.க.பாலசுப்பிரமணியன் ஆவார். இவரிடம் தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திருமதி.வித்யா அவர்களிடம் இன்று கொடுத்த பணம் ரூ.3,000/- குறித்து கேட்க சட்ட நிதிக்காகவும், கொடி நாள் நிதிக்காகவும் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் ரூ.3,000/-த்தை திருமதி.வித்யாவிடம் கொடுத்ததாக கூறினார்.

இந்த இருதுறை கூட்டுத்தனிக்கை இன்று (24.07.2018) இரவு 02.30 மணிக்கு முடிக்கப்பட்டது.

- ஒப்பம்// சரளா 24/7/18 துஆகுஅ, செ-1 (பாசரளா)
- ஒப்பம்// M.Kumaraguruparan 24.7.18 DSP/SIC-2.
- ஒப்பம்// S.Vallinayagam 24.7.18 Inspector of Police V&AC, SIC, Chennai-16.
- ஒப்பம்// S.Malarkodi 24/7/18 Inspector of Police V&AC, SIC, Chennai-16.
- ஒப்பம்// A.SHANKAR 24.7.18 DDA (Fertilizer).
- ஒப்பம்// M.VINOTH 24/7/18.
- ஒப்பம்// Jiju Joseph 24/7/18.
- ஒப்பம்// T.CHANDRASEKARAN 24/7/18.
- ஒப்பம்// JOSEPH JIJU 24/7/18.
- ஒப்பம்// G.BALASUBRAMANIAN 24.07.18 ASST.DIRECTOR OF AGRICULTURE CUDDALORE.
- ஒப்பம்// K.VINAYAGAMOORTHY 24/07/18 Asst. Director Agri (QC) Trichy-20.
- ஒப்பம்// P.Suruliyappan 24/07/18 ADA (QC) Dindigul.
- ஒப்பம்// Nagarajan 24/07/18 ADA (QC) Salem.
- ஒப்பம்// M.Athisamy 24/07/18 ADA (QC) Pudukottai.
- ஒப்பம்// G.Vidhya 24.07.18 ADA (QC) Thanjavur.